

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாளி மற்றும் பௌத்த கற்கை பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 18 பிரிவின் பிரகாரம் விதிக்கப்பட்ட 1979 இன் 08 ஆம் இலக்க பாளி மற்றும் பௌத்த கற்கை பட்டப்பின் படிப்பு நிறுவன விதப்புரையின் 23 ஆம் பிரிவு மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 107(5) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையினதும், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வினான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது

நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.

- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவனத்தின் நிர்வாக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்		முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ)	மீளாய்வாண்டின் திரைச்சீலை இடுதல், பெயர் பதாதை மற்றும் வாய்க் கதவு மீண்டும் அமைப்பதற்காக மொத்தமாக ரூபா 306,692 தொகை நிதி செயலாற்றல் கூற்றில் செலவினத் தின் கீழ் காண்பிப்பதற்கு பதிலாக கட்டிடக்	புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தின் மின் அலங்காரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக Vertical blinds வகையின் திறை சேர்த்தல் மூலதன தன்மையான செலவின மாக	கொடுக்கல் வாங்கல்களின் தன்மையின் பிரகாரம் வகைப்படுத்தி கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

கணக்கில் மூலதனமாக்கப்பட்ட இருந்தமையால் நிறுவனத்தின் தன் காரணமாக கட்டிடம் பிரதான பெயர் பதாதை சொத்துக்கள் மற்றும் ஆண்டின் நிர்மாணிப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்ட தொகை மிகை அப்பெறுமானத்தால் நிறுத்திவைக்கப்பட்ட தொகை அதிகரித்துக் உரிய வட் வரி தொகை ரூபா 25,332 தொகையில் வாய்க் கதவு பொருத்துதல் நீண்ட கால பயன்பாட்டுடன் எதிர்பார்க்கப்பட்ட நிர்மாணமாக இருந்தமையால் அந்தப் பெறுமதியும் மூலதனமாக்கப்பட்டுள்ளது.

- (ஆ) அலங்கார செயற்திட்டத்திற்காக மூலதன தன்மையிலான கொடுக்கல் செலவிடல் தனிப்பட்ட சொத்தாக செலவினங்கள் உள்ளடக்கி வாங்கல்களின் இனங்கண்டு அதன் பயன்தரு இருந்தமையால் கட்டிடத்தின் தன்மையின் பிரகாரம் ஆயுட்காலத்தின் பிரகாரம் கீழ் மூலதனமாக்கப்பட்டு வகைப்படுத்தி பெறுமானத் தேய்வு மேற்கொள்ள பெறுமானத்தேய்வு கணக்கீடு வேண்டியிருந்த போதிலும் அந்த செயற்திட்டத்திற்காக செலவிடப் பட்ட ரூபா 3,097,801 கட்டிடத்தின் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் கீழ் மூலதனமாக்கப்பட்டு வேண்டும். பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்தது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

	சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ)	2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 01/2020 என்ற அரச நிதிச் சுற்றறிக்கையின் 9.1(ஆ) பந்தி	விசேஷ பணிகளுக்காக பதவி நிலை தரத்தின் உத்தியோகத்தர்களுக்கு மாத்நிரம் ஒரு சந்தர்ப்பத்தின் போது ரூபா 100,000 ஆகக் கூடிய அளவு வரை செயல் நிமித்த உப கட்டுநிதி வழங்க முடியுமாக இருந்த போதிலும் அந்த எல்லையினை விஞ்சி 09 சந்தர்ப்பங்களின் போது ரூபா 120,300 முதல் ரூபா 952,959 வரை கூட்டுப் பெறுமதி ரூபா 2,722,289 முற்பணம் வழங்கப்பட்டிருந்தது.	தற்போது எல்லையினை விஞ்சாத வகையில் சுற்றறிக்கைக்கு இணங்க முற்பணம் வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	2014 பெப்ரவரி 11 ஆந் திகதிய இலக்கம் 02/2014 என்ற முகாமைத்துவ சேவைகள்	ஆராய்ச்சியொன்று ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாதங்களுக்குள் அதன் முன்மொழிவுக்குரிய செயல் நடவடிக்கைத்	அவதானிப்பு சரியானதாகும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்

சுற்றறிக்கையின்
04(ii)

திட்டத்தின் பிரகாரம் செயல்
முன்னேற்றத்தை உள்ளடக்கி
இடைக் கால ஆராய்ச்சி
அறிக்கையொன்று ஆராய்ச்சி
முகாமைத்துவத்திற்காக
குழுவிற்கு சமர்ப்பிக்க
வேண்டியிருந்த போதிலும்
இடைக்கால ஆராய்ச்சி
அறிக்கை சமர்ப்பிக்காத 12
உத்தியோகத்தர்களுக்கு கூட்டு
மொத்தமாக ரூபா 5,621,210
ஆராய்ச்சிப் படி செலுத்தப்பட்
டிருந்தது.

வேண்டும்.

(இ)	2015 நவம்பர் 17 ஆந் திகதிய இலக்கம் 15/2015 என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கைக் கடிதம்	பரீட்சை நடாத்தப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் (03) பெறுபேறுகள் விநியோகிக்க வேண்டியமை தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் 2024 ஆம் ஆண்டின் திசம்பர் மாதத்தின் போது நடாத்தப்பட்ட 13 பாட நெறிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் 2025 ஏப்ரல் 01 வரை விநியோகிக்கப்படாதிருந் ததுடன் 2023 இன் கல்வி ஆண்டில் நடாத்தப்பட்ட 14 பரீட்சைகளின் பெறுபேறுகள் விநியோகிப்பதற்கு 08 மாதம் முதல் 1½ வருடங்கள் வரையான கால தாமதம் ஏற்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது தாமதத்தைக் குறைத்துக் கொள்வதற்கு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	---	---	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 49,809,583 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 143,243,767 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 93,434,184 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு பரிமாற்றல்கள் அல்லாத மூலதன வருமானப் பெறுவனவுகள் குறைவடைந்தமை மற்றும் செயற்பாட்டு செலவினம் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2. பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் முக்கிய பகுப்பாய்வு

(அ) 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டின் மொத்த வருமானம் ரூபா 279,474,144 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானம் ரூபா 338,997,253 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமானம் 17.56 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. இதற்கு அடிப்படையாக நன்கொடைகள் மற்றும் மானியங்கள் மற்றும் அரசாங்கத்தின் மூலதன மானியம் குறைவடைந்தமை தாக்கமளித்திருந்தது.

(ஆ) மீளாய்வாண்டின் மொத்த செலவினம் ரூபா 229,664,561 ஆக இருந்ததுடன் 2023 ஆம் ஆண்டின் போது மொத்த செலவினம் ரூபா 195,753,486 ஆகும். அதன் பிரகாரம் மொத்த செலவினம் மீளாய்வாண்டின் போது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 33,911,075 அதாவது 17 சதவீத அதிகரிப்பொன்றை காண்பித்தது. மொத்த செலவினத்தில் ஆளணி வேதனங்கள் ரூபா 14,283,549 இனாலும், சுய நிதியிட்டல் பாடநெறி செலவினம் ரூபா 12,480,259 இனாலும், ஏனைய செலவினம் ரூபா 2,941,545 இனாலும் அதிகரித்தமை மீளாய்வாண்டின் செலவின முரண்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டின் போது 06 பாடநெறிகளுக்காக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 03 முதல் 07 வரை குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருந்ததுடன் அதில் மாணவர் ஒருவரேனும் விண்ணப்பிக்காத 02 பாடநெறிகளை அமுல்படுத்துவதற்கு முடியாதிருந்தது.	பாடநெறி அளவுகோல்களைத் திருத்தியமையினால் பெளத்த கற்கை பட்டப்பின் படிப்பு பட்டப்பின் டிப்ளோமா பாடநெறி (சிங்கள மொழி) இற்காக மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. பாளி சான்றிதழ் பத்திரம் (சிங்கள மொழி) பாடநெறியும் விண்ணப்பிக்காமையினால் தற்போது அமுல்படுத்தப்படவில்லை.	பாடநெறிகளுக்காக மாணவர்களைக் கவர்ந்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2024 ஆம் ஆண்டில் பரீட்சைக்காக தோற்றியிருந்த மாணவர்களின் எண்ணிக்கை பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் வரை குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. ஒரு பாடநெறியான English for Buddhist Studies பாடநெறிக்காக 2024ஆம் ஆண்டின் போது 12 மாணவர்கள் பதிவு செய்திருந்த போதிலும் ஆண்டில் உரிய பரீட்சை நடாத்தப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைக்குத் தோற்றிய தோற்றாதிருந்த மாணவர்களில் அநேகமானவர் மீண்டும் அடுத்துவரும் ஆண்டின் போது பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். English for Buddhist Studies பாடநெறிக்காக மாணவர்கள் பதிவு செய்த பாடநெறியை பின்பற்றியிருந்த போதிலும் பரீட்சைக்காக மாணவர்கள் விண்ணப்பித்திருக்கவில்லை.	உரிய வருடங்களில் பரீட்சைகளை நடாத்தி அதற்காக தோற்றுவதற்கு மாணவர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2023 ஆம் ஆண்டின் போது நிறுவனத்தால் ஆராய்ச்சி பட்டங்கள் 23 கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டின் போது ஆராய்ச்சி பாடநெறிகள் 07 மாத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது.	ஆராய்ச்சி பாட பட்டத்திற்காக பதிவு செய்கின்ற மாணவர்கள் கற்கை காலத்தை நீடித்துக் கொண்டதன் காரணமாக ஒவ்வொரு மாணவரினதும் ஆராய்ச்சி பட்டக் காலம் முடிவடையும் கால வீச்சி	உரிய கல்வி காலப் பகுதியில் ஆராய்ச்சி பட்டத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பில் மாணவர்களைத் தொடர்புபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

அதாவது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 70 சதவீத பின்னடைவாகும்.

மாற்றமடைந்திருந்தது.

வேண்டும்.

3.2 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டின் பெறுகைத் திட்டத்தின் பிரகாரம் தளபாடப் பொருட்களும் பொருத்திகளும், ஆய்வுகூடம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 8,553 மில்லியன் தொகையில் 20 சதவீதத்திற்கு அண்ணளவான பெறுமதி செலவிடப்பட்டிருந்ததுடன் நூலக புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்காக வருடாந்தம் மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 500,000 ஆக இருந்த போதிலும் ரூபா 1,208,277 செலவிடப்பட்டிருந்தது. அது மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்தை விட 142 சதவீத அதிகரிப்பாகும்.	அரசாங்கத்தின் மூலதன செலவு அங்கீகரிக்கப்படாதிருந்தமையால் நிறுவன உழைப்பின் மூலம் அத்தியவசியப் பொருட்களின் பெறுகை மாத்திரம் செய்யப் பட்டிருந்தது. நூலகப் புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியத்தில் நூலகப் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.	அத்தியவசியத் தேவையினை சரியாக இனங்கண்டு மதிப்பீடு தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) நிறுவனத்தின் நூலகம் அமைந்துள்ள கட்டிடம் 2022 ஆம் ஆண்டின் போது ரூபா 583,651,554 செலவில் நிர்மாணிக்கப்பட்டதுடன் 2024 சனவரி 31 ஆம் திகதி கட்டிடத்தை பயன்படுத்துவதற்காக திறக்கப்பட்டிருந்தது. எனினும் கட்டிடம் நிர்மாணித்து மிகக் குறுகிய காலத்தில் மழை நீர் கசிவின் காரணமாக கட்டிடத்தின் சுவர் சில இடங்களில் வெடித்திருந்தது. இதன் காரணமாக நூலகக் கட்டிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் வாசர்களுக்கும் வசதியீனம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டிருந்த போதும் இது தொடர்பாக ஒப்பந்தகாரருக்கு எழுத்து மூலம் அறிவித்து உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 2024	கட்டிடத்தில் இரண்டாவது கட்டத்திற்காக நிதி ஏற்பாடு கிடைக்காமையின் அடிப்படையில் அது நிறுத்தப்பட்டதுடன் நீர்க் கசிவு ஒப்பந்தகாரரை அழைத்து சரி செய்யப்பட்டுள்ளது. மேல் மாடியில் மழை காலங்களின் போது தாக்கமளிக்கின்ற காற்றை மேவுகை செய்வதற்காக நிர்மாணிக்க முடியாதிருந்தமையால் இந்த நீர்க் கசிவை மேவுகை செய்வதற்காகவும் சுவரில் காணப்படுகின்ற வெடிப்புக்களை சரி செய்வதற்காகவும் ஒப்பந்த காரர் இணங்கியிருந்தார். வேலைப் பொறியியலாளரின் பரிந்துரையை பெற்ற பின்னர் நிறுத்திவைத்தல்	நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு முன் காணப்படுகின்ற சகல குறைபாடுகளையும் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மார்ச் முதல் 2024 ஆகஸ்ட் வரை குறித்துரைத்த காலப்
மூன்று சந்தர்ப்பங்களின் போது பகுதியில்
கூட்டுப்பெறுமதி ரூபா 19,673,824 விடுவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்திவைத்தல் பணம் ஒப்பந்தகா
ரருக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்
4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
செயல் நடவடிக்கைத் திட்டத்தில் இனங்காணப்பட்ட 12 செயற்பாடுகளில் ஒன்றாக கல்விசார் ஆராய்ச்சி (Academic Research) செயற்பாடுகள் அடைந்துகொள்ளப் பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட தார்மீக மற்றும் ஆன்மீக பெறுமதிகளையும் மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு இயலுமையை அதிகரித்தல் மற்றும் சமூக தொடர்பு இடைவெளியினை விரிவுபடுத்துதல் மற்றும் செயற்திறனாக மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நடப்பாண்டில் முடியாதிருந்தது.	03 மாத காலத்திற்கு அண்மித்த காலத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தம் இதற்காக தாக்கமளித்திருந்தது.	அடையக்கூடிய இலக்குகளை இனங்கண்டு செயல் நடவடிக்கைத் திட்டத்தைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பாதீடு செய்யப்பட்ட தகவல்கள், உள்ளபடியான தகவல்களுடன் ஒப்பீடு செய்த போது 05 செலவின விடயங்களுக்காக ரூபா 1,006,676 தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு தொகையும் செலவிடப்படாதிருந்ததுடன் மதிப்பீடு செய்யப்படாத 07 செலவின விடயங்களுக்காக ரூபா 11,870,935 செலவிடப்பட்டிருந்தது. மதிப்பீடு செய்யப்படாத 10 வருமான விடயங்களில் இருந்து ரூபா 12,973,241 வருமானமும் கிடைத்திருந்தமையால் மதிப்பீடு சரியாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் பாதீட்டை மிகவும் ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துவதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	பாதீடு ஆக்கபூர்வமான கருவியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.